

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test:**

Departmental Test for Supervisors of Industrial Co-operative in the Industries Department – Business Administration including Cost Accounting (Without Books)	063
---	-----

Maximum Time: 2.30 Hour

Maximum Marks: 100

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 100 number of questions in objective Type.

இந்தக் கணினி வழித் தேர்வானது, 100 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.

2. Answer all questions. Each question carries one mark

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.

- 3 In case of doubt, English version is the Final.

வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.

இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.

5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:

விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.

- a) One question will be displayed on the screen at a time.

ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

- b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Which media is useful for illiterate consumers?
படிக்காத நுகர்வோருக்கு எந்த ஊடகம் பயனுள்ளதாக இருக்கும்?

(A) Print media அச்சு ஊடகம்	(B) Broadcast media ஒளிபரப்பு
(C) Posters சுவரொட்டிகள்	(D) Transit means போக்குவரத்து ஊடகம்

2. The best means of increasing sale of an article is
பொருள் விற்பனையை அதிகரிக்க சிறந்த வழி

(A) Exhibition கண்காட்சி	(B) Fairs பொருட்காட்சி
(C) Advertisement விளம்பரம்	(D) None of these இவை எதுவும் இல்லை

3. Which of the following is correct regarding "Debit Note"?
"பற்று குறிப்பு" தொடர்பாக பின்வருவனவற்றில் எது சரியானது?

(A) Return to Seller விற்பனையாளருக்கு திரும்புதல்	(B) Return from Customer வாடிக்கையாளரிடமிருந்து திரும்புதல்
(C) Goods Lost பொருட்கள் இழப்பு	(D) None of these இவை எதுவும் இல்லை

4. Wages are paid to
இவர்களுள் யாருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது?

(A) Manager மேலாளர்	(B) Employee பணியாளர்
(C) Worker தொழிலாளி	(D) Labour வேலையாட்கள்

5. Who is responsible for compensation decision making?
இழப்பீடு முடிவெடுப்பது யார் பொறுப்பு?

(A) Manager மேலாளர்	(B) HR Unit and manager மனித வளமேலாளர்
(C) Chief Executive Officer தலைமை நிர்வாக அதிகாரி	(D) Worker தொழிலாளி

6. Which of the following factors not affecting industrial relation?
பின்வரும் காரணிகளில் எது தொழில்துறை உறவைப் பாதிக்காது?
- | | |
|------------------------------|--|
| (A) Political
அரசியல் | (B) Global Change
உலகளாவிய மாற்றம் |
| (C) Psychological
உளவியல் | (D) Industrial Changes
தொழில்துறை மாற்றம் |
7. The process of financing the asset of a business is known as
ஒரு வணிகத்தின் சொத்துக்கு நிதியளிக்கும் செயல்முறை _____ என அழைக்கப்படுகிறது.
- | | |
|---|--|
| (A) Financial Structure
நிதி அமைப்பு | (B) Asset Structure
சொத்து அமைப்பு |
| (C) Business Structure
வணிக அமைப்பு | (D) Capital Structure
மூலதன அமைப்பு |
8. The Capital budget is associated with
மூலதன பட்ஜெட் எதனுடன் தொடர்புடையது?
- | | |
|--|---------------------------------------|
| (A) Long term assets
நீண்ட காலச்சொத்து | (B) Fixed assets
நிலையானசொத்து |
| (C) Short term assets
குறைந்த காலச்சொத்து | (D) Current assets
தற்போதைய சொத்து |
9. The Balance in partners current account increases capital if it shows a
பங்குதாரர்களின் நடப்புக் கணக்கில் இருப்பு இருந்தால், _____ மூலதனம் அதிகரிக்கும்.
- | | |
|---|-------------------------------------|
| (A) Credit Balance
வரவு இருப்பு | (B) Debit Balance
பற்று இருப்பு |
| (C) Suspense Account
அனாமத்து கணக்கு | (D) Capital Account
மூலதன கணக்கு |

10. Net working capital refers to
நிகர செயல்பாடு மூலதனம் பின்வருவனவற்றில் எதைக் குறிக்கிறது
- (A) Total assets – Fixed assets
மொத்த சொத்து – அசையாச் சொத்து
- (B) Current assets – Fixed Asset
நடப்பு சொத்து – அசையாச் சொத்து
- (C) Current assets – Current Liability
நடப்பு சொத்து – தற்போதைய கடன் பொறுப்பு
- (D) Current assets
நடப்பு சொத்து
11. Co-Operative movement first started in
கூட்டுறவு இயக்கம் முதலில் எங்கு தொடங்கியது?
- (A) England
இங்கிலாந்து
- (B) Germany
ஜெர்மனி
- (C) Spain
ஸ்பெயின்
- (D) France
பிரான்ஸ்
12. Members of a Co-Operative society have
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு
- (A) Unlimited liability
வரம்பற்ற பொறுப்பு
- (B) Limited liability
வரையறுக்கப்பட்ட பொறுப்பு
- (C) Joint liability
கூட்டு பொறுப்பு
- (D) Joint and Several liability
கூட்டு மற்றும் பல பொறுப்பு
13. Which of the following is not a forecasting technique?
பின்வருவனவற்றில் எது முன்கணிப்பு நுட்பம் இல்லை
- (A) Judgment
தீர்ப்பு
- (B) Time Horizon
கால எல்லை
- (C) Time Series
கால தொடர்
- (D) Associative
துணை சங்கம்
14. Greatest depression suffered by economy in which year
எந்த ஆண்டில் பொருளாதாரம் மிகப்பெரிய மந்த நிலையை சந்தித்தது?
- (A) 1930
- (B) 1940
- (C) 1924
- (D) 1950

15. Peaks and troughs of business cycle are known Collectivity as
வணிக சுழற்சியின் உச்சங்கள் மற்றும் சருக்கல்கள் கூட்டாக இவ்வாறு அறியப்படுகிறது
- (A) Volatility
நிலையற்ற தன்மை
- (B) Turning points
திருப்பு முனைகள்
- (C) Equilibrium price
சமநிலையான விலை
- (D) Real business Cycle events
வணிக சுழற்சி நிகழ்வுகள்
16. The act relating to sale of goods is called
“பொருள் விற்பனை” செய்வது தொடர்பான சட்டம்?
- (A) The sale of goods act, 1930
பொருட்கள் விற்பனை சட்டம், 1930
- (B) The goods selling act, 1920
பொருட்கள் விற்பனை சட்டம், 1920
- (C) The sale of goods act, 1940
பொருட்கள் விற்பனை சட்டம், 1940
- (D) The goods selling act, 1950
பொருட்கள் விற்பனை சட்டம், 1950
17. In contract of sale of goods, the seller is under no duty to reveal unflattering truths about the goods sold the doctrine is called
“பொருள் விற்பனை” ஒப்பந்தச் சட்டத்தில், விற்பனையாளர் விற்கப்படும் பொருட்களைப் பற்றிய தவறான உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை இல்லை என்ற கோட்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
- (A) Indoor Management
உட்புற மேலாண்மை
- (B) Unjust enrichment
நியாயமற்ற செறிவூட்டல்
- (C) Ultra virus
தீவிர மேலாண்மை
- (D) Caveat emptor
எச்சரிக்கை எம்டர் (அ) காவீட் எம்டர்
18. The conditions warranties in sale of goods may be
பொருட்களின் விற்பனைக்கான நிபந்தனைகள் மற்றும் உத்திரவாதங்கள் இவையாக இருக்கும்
- (A) Express
வெளிப்படையாக
- (B) Express or Implied
வெளிப்படையாக (அ) மறைமுகமாக
- (C) Implied
மறைமுகமாக
- (D) None of these
இவை எதுவும் இல்லை
19. Which is the new marketing concept?
இவற்றுள் எது புதிய சந்தைப்படுத்தல் கருத்து?
- (A) Consumer orientation
நுகர்வோர் நோக்குநிலை
- (B) Product orientation
தயாரிப்பு நோக்குநிலை
- (C) Sales orientation
விற்பனை நோக்குநிலை
- (D) Production orientation
உற்பத்தி நோக்குநிலை

20. When an offer with certain terms and Conditions is given in written form called?
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய சலுகை எழுத்து வடிவில் வழங்கும்போது, இவ்வாறு அழைக்கப்படும்.
- (A) Agreement
உடன்படிக்கை
- (B) Contract
ஒப்பந்தம்
- (C) ☒ Tender
ஏலம்
- (D) Notice
அறிவிப்பு
21. What is the minimum number of members required to form a public limited company?
ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை உருவாக்க குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- (A) 200
- (B) ☒ 7
- (C) 10
- (D) 5
22. The process of dividing the work and then grouping them into units and sub units for the purpose of administration is known as
நிர்வாகத்தின் நோக்கத்திற்காக வேலையைப் பிரித்து, பின்னர் அவற்றை அலகுகளாக குழுவாக்கும் செயல்முறை _____ என அழைக்கப்படும்.
- (A) Organization
அமைப்பு
- (B) Committee
குழுவான அமைப்பு
- (C) Functional Process
செயல்பாட்டு செயல்முறை
- (D) ☒ Departmentaion
துறை சார்ந்தல்
23. In line authority, the superior exercises
தலைமை அதிகாரத்தில், மேலாளரின் செயல் _____ ஆகும்.
- (A) Informal relation
முறைசாரா உறவு
- (B) Dictatorship
சர்வாதிகாரம்
- (C) ☒ Direct supervision
நேரடி மேற்பார்வை
- (D) Formal relation
முறையான உறவு
24. The buying process starts when the buyer recognizes a
வாங்குபவரின் வாங்கும் செயல்முறை எப்போது தொடங்குகிறது?
- (A) Product/Service
தயாரிப்பு / சேவை
- (B) ☒ Need / Problem
தேவை / பிரச்சனை
- (C) Money or status
பணம் / தகுதி
- (D) Shop / market
கடை / சந்தை

25. CDM stands for

CDM என்பது

- (A) ☒ Consumer Decision making
நுகர்வோர் முடிவெடுத்தல் உருவாக்குதல்
- (B) Consumer develop model
நுகர்வோர் மேம்பாட்டு மாதிரி
- (C) Consumer development making
நுகர்வோர் வளர்ச்சி உருவாக்குதல்
- (D) Customer decision making
வாடிக்கையாளர் முடிவெடுக்கும் முறை

26. Overhead cost is the total of

மேல்நிலை செலவு என்பது இவற்றில்

- (A) All direct cost
அனைத்து நேரடி செலவு
- (B) All specific cost
குறிப்பிட்ட செலவு
- (C) Indirect and direct cost
நேர்முக / மறைமுக செலவு
- (D) ☒ All indirect cost
அனைத்து மறைமுக செலவு

27. Tender is an

ஏலம் என்பது

- (A) Estimation of profit
இலாப மதிப்பீடு
- (B) ☒ Estimation of Cost
செலவு மதிப்பீடு
- (C) Estimation of selling price
விற்பனை விலையின் மதிப்பீடு
- (D) Estimation of Units
அலகுகளின் மதிப்பீடு

28. _____ is the process of determining and accumulating the cost of product or activity.

பொருள் அல்லது செயலின் விலையை நிர்ணயிக்கும் மற்றும் அதிகரிக்கும் செயல்முறை என்ன?

- (A) Cost control
செலவு கட்டுப்பாடு
- (B) Financial accounting
நிதி கணக்கியல்
- (C) ☒ Cost accounting
செலவு கணக்கியல்
- (D) Cost audit
செலவு தணிக்கை

29. _____ refers to mutuality among employees working in the organization.
 நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடையே பரஸ்பரம் இருப்பதை _____ குறிக்கிறது.
- (A) ☒ Reciprocity
 பரஸ்பர முறை
- (B) Goodwill
 நற்பெயர்
- (C) Management
 மேலாண்மை
- (D) Teamwork
 குழுப்பணி
30. Which of the following is not a functional budget?
 பின்வருவனவற்றில் எது செயல்பாடு பட்ஜெட் அல்ல?
- (A) Sales Budget
 விற்பனை பட்ஜெட்
- (B) ☒ Budgeted Balance Sheet
 பட்ஜெட் இருப்புநிலை
- (C) Purchasing Budget
 கொள்முதல் பட்ஜெட்
- (D) Production Budget
 உற்பத்தி பட்ஜெட்
31. Which is not strategic role of sales management?
 இவற்றில் எது விற்பனை துறையின் மூலோபாய பங்கு அல்ல?
- (A) Optimizes distribution
 விநியோகத்தை மேம்படுத்துகிறது
- (B) Reporting
 அறிக்கையிடுதல்
- (C) Tracking
 கண்காணிப்பு
- (D) ☒ Delivery
 விநியோகம்
32. _____ is not a type of marketing concept.
 இவற்றுள் எது ஒரு வகையான சந்தைப்படுத்துதல் கருத்து அல்ல?
- (A) The Production concept
 உற்பத்தி கருத்து
- (B) The Social concept
 சமூக கருத்து
- (C) ☒ The Supplier concept
 வழங்குபவர் கருத்து
- (D) The Buying concept
 வாங்கும் கருத்து
33. Demand curve faced by a competitive firm is
 ஒரு போட்டி நிறுவனம் எதிர்கொள்ளும் தேவை வளைவானது
- (A) Perfectly inelastic
 முற்றிலும் மீளாதது
- (B) ☒ Perfectly elastic
 முற்றிலும் மீள்வது
- (C) Less elastic
 குறைந்த அளவில் மீள்வது
- (D) None of these
 இவை எதுவும் இல்லை

34. Which of the following is not a form of large scale retail trading
பின்வருவனவற்றுள் பெரிய அளவிலான சில்லறை வர்த்தகத்தின் வடிவம் அல்ல?
- (A) Provision store
வழங்கல் கடை
- (B) Department store
பல்பொருள் அங்காடி
- (C) Supermarket
சூப்பர் மார்க்கெட்
- (D) Multiple chain store
பல்தொடர் அங்காடி
35. Basic difference between monopolistic competition and oligopoly is
ஏகபோக போட்டிக்கும், பல பேர் போட்டிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு
- (A) Product differentiation
பொருட்களின் வேற்றுமைகள்
- (B) Price discrimination
விலை பாகுபாடு
- (C) Barrier to entry
நுழைவதற்கான தடை
- (D) Numbers of buyers
வாங்குபவர்களின் எண்ணிக்கை
36. In India, inflation measured by the
இந்தியாவில் பணவீக்கம் இதனால் அளவிடப்படுகிறது?
- (A) Consumer price index number
நுகர்வோர் விலை குறியீட்டு எண்
- (B) Price margin
விலை விளிம்பு
- (C) National income index
தேசிய வருமானக் குறியீடு
- (D) Whole price index number
மொத்த விலைக் குறியீடு எண்
37. In SWOT, the letter "O" stands for
SWOT-இல் "O" எதனைக் குறிக்கிறது?
- (A) Opportunities
வாய்ப்பு
- (B) Orientation
நோக்கு நிலை
- (C) Occurrence
நிகழ்வு
- (D) None of these
இவை எதுவும் இல்லை
38. CWC stands for
CWC என்றால் என்ன?
- (A) Central Water Commission
மத்திய நீர் ஆணையம்
- (B) Central Warehousing Corporation
மத்திய கிடங்கு நிறுவனம்
- (C) Central Warehousing Commission
மத்திய கிடங்கு ஆணையம்
- (D) Central Weather Commission
மத்திய வானிலை ஆணையம்

39. Which of the following markets have unique feature of indeterminate demand curve?

பின்வருவனவற்றுள் சந்தைகளில் கண்மூடித்தனமான தேவை வளைவின் தனித்துவமான அம்சம் உள்ளது

- | | |
|--|---------------------------------|
| (A) Monopoly
ஏகபோகம் | (B) Monopolistic
மிக ஏகபோகம் |
| (C) Perfect competition
சரியான போட்டி | (D) Oligopoly
ஒலிகோபாலி |

40. Which organization structure is generally followed by big steel plants?
எந்த அமைப்பு பொதுவாக பெரிய இரும்பு ஆலைகளால் பின்பற்றப்படுகிறது?

- | | |
|---|--|
| (A) Line Organization
வரி அமைப்பு | (B) Functional Organization
செயல்பாட்டு அமைப்பு |
| (C) Line and Staff Organization
வரி மற்றும் பணியாளர் அமைப்பு | (D) All the above
இவை அனைத்தும் |

41. A consumer contest is an example of
நுகர்வோர் போட்டிக்கு _____ ஒரு உதாரணம்.

- | | |
|---|---------------------------------------|
| (A) Personal Selling
தனிப்பட்ட விற்பனை | (B) Advertisement
விளம்பரம் |
| (C) Indirect Selling
மறைமுக விற்பனை | (D) Scale promotion
விற்பனை உயர்வு |

42. _____ is a non-paid form of promotion.
இவற்றில் எது செலவற்ற விற்பனை உயர்த்தல்

- | | |
|--|---------------------------------------|
| (A) Publicity
விளம்பரம் | (B) Sales promotion
விற்பனை உயர்வு |
| (C) Advertising
விளம்பரப்படுத்துதல் | (D) Marketing
சந்தைப்படுத்துதல் |

43. Revenue obtained per unit of output sold is
உற்பத்தியில் ஒரு அலகு மட்டும் விற்பனையில் பெறப்படும் வருவாய்

- | | |
|---------------------------------------|--|
| (A) Total revenue
மொத்த வருவாய் | (B) Marginal revenue
விளிம்படுத்த வருவாய் |
| (C) Average revenue
சராசரி வருவாய் | (D) Price
விலை |

44. Purchasing goods from the wholesalers/manufactures and selling them to consumers for a profit
 மொத்த விற்பனையாளர் (அ) உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குதல் மற்றும் இலாபத்திற்காக நுகர்வோருக்கு விற்பனை செய்வது _____ ஆகும்.
- (A) Internal trade
உள் வர்த்தகம்
- (B) Retail trade
சில்லறை வர்த்தகம்
- (C) Market
சந்தை
- (D) Local trade
உள்ளூர் வர்த்தகம்
45. Motivation is essentially a _____ concept.
 ஊக்கமளித்தல் என்பது ஒரு முக்கியமான _____ காரணி ஆகும்.
- (A) Physical
இயக்கங்கள்
- (B) Financial
நிதிகள்
- (C) Psychological
உளவியல்
- (D) Social
சமூகம்
46. _____ help in identifying the product or hand and describe several things about the product.
 இவற்றுள் எது தயாரிப்பு அல்லது ஒரு பொருளை அடையாளப்படுத்த உதவுகிறது?
- (A) Branding
பிரிண்டிங்
- (B) Labeling
லேபிளிங்
- (C) Supplying
வழங்குதல்
- (D) Packing
பேக்கிங்
47. Same brand name but different product is called
 ஒரே பிராண்டு பெயர் ஆனால் வெவ்வேறு பொருள் _____ என அழைக்கப்படுகிறது.
- (A) Line extension
வரி நீட்டிப்பு
- (B) Line stretching
வரி நீட்சி
- (C) Tagline
டேக் லைன்
- (D) Brand promotion
பிராண்டு ஊக்குவித்தல்

48. _____ is the process of finding and fixing the compute identification of any product.

எந்த ஒரு பொருளின் கணக்கீட்டு அடையாளத்தை கண்டுபிடித்து சரி செய்யும் செயல்முறை _____ எனப்படும்.

(A) Selling
விற்பனை

(B) Product mixing
கலப்பு உற்பத்தி

(C) Branding
பிராண்டிங்

(D) Marketing
சந்தைப்படுத்தல்

49. _____ is the granted by the patent officers.

இவற்றுள் எது காப்புரிமை அதிகாரிகளால் வழங்கப்படும்

(A) Brand
பிராண்டு

(B) Label
லேபிள்

(C) Packing
பேக்கிங்

(D) Trademark
முத்திரை

50. Personal selling is not targeted towards

இவற்றுள் எது பணியாளர்கள் விற்பனை இலக்காக இல்லை?

(A) Two way communication
இருவழி தொடர்பு

(B) Mass audience
வெகுஜன பார்வையாளர்கள்

(C) Quick feedback
விரைவான கருத்து

(D) Personal contact
தனிப்பட்ட தொடர்பு

51. The person making the Proposal and the person accepting the proposal called

முன்மொழிவைச் செய்யும் நபர் மற்றும் அதை பெற்றுக்கொள்பவர் _____ என அழைக்கப்படுவர்.

(A) Promisor / Promisee
உறுதிமொழி கொடுப்பவர் மற்றும் ஏற்பவர்

(B) Proposee / Proposser
ஏற்பவர் மற்றும் முன்மொழிபவர்

(C) Proposor / Proposee
முன்மொழிபவர் மற்றும் ஏற்பவர்

(D) Promisor / Proposee
உறுதிமொழிபவர் மற்றும் ஏற்பவர்

52. Communication is derived from the word 'Communis' a _____ word.
தகவல் தொடர்பு என்பது கம்யூனிஸ் என்ற _____ மூல வார்த்தையிலிருந்து தருவிக்கப்பட்டது.
- (A) Greek
கிரேக்கம்
- (B) Latin
லத்தீன்
- (C) Persian
பாரசீகம்
- (D) Arabic
அரேபிய
53. Choose the correct date and year on which payment of wages act was passed
ஊதியம் வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதி மற்றும் ஆண்டு
- (A) 26th April, 1936
26 ஏப்ரல், 1936
- (B) 21st March, 1936
21 மார்ச், 1936
- (C) 23rd April, 1936
23 ஏப்ரல் 1936
- (D) 23rd April, 1926
23 ஏப்ரல், 1926
54. What is the maximum wage period for payment of wages
ஊதியம் வழங்குவதற்கான அதிகபட்ச ஊதிய காலம் என்ன?
- (A) 3 Months
3 மாதம்
- (B) 2 Months
2 மாதம்
- (C) 45 Days
45 நாட்கள்
- (D) 1 Month
1 மாதம்
55. The scheme defined under see 2(i-b) of the provident fund Act 1952 is
வருங்கால வைப்பு நிதி சட்டம், 1952 இன் பிரிவு 2(i-b)-இன் கீழ் வரையறுக்கப்பட்ட திட்டம்
- (A) Insurance scheme
காப்பீட்டுத்திட்டம்
- (B) Provident scheme
வருங்கால வைப்புத்திட்டம்
- (C) Pension scheme
ஓய்வூதிய திட்டம்
- (D) Family Pension scheme
குடும்ப ஓய்வூதிய திட்டம்

56. The conciliator is not bound by the wages
சமரசம் செய்பவர் இவற்றுள் எதில் கட்டுப்பட்டவர் அல்ல?
- (A) Code of Criminal Procedure, 1973
சமரச நடைமுறை குறியீடு, 1973
- (B) Code of Civil Procedure, 1908
சிவில் நடைமுறை குறியீடு, 1908
- (C) Indian Evidence Act, 1872
இந்திய சான்று திட்டம், 1872
- (D) Both (B) and (C)
(B) மற்றும் (C)
57. What is the minimum number of trade union members requires in registering themselves as a union?
ஒரு தொழிற்சங்கமாக தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை
- (A) 10
- (B) 7
- (C) 5
- (D) 15
58. Who coined the term "Collective Bargaining"?
"கூட்டு பேரம்" என்பதை உருவாக்கியவர் யார்?
- (A) Sydney Webb and Beatrice Webb
சிட்னி வெப் மற்றும் பீட்ரைஸ்வெப்
- (B) Kurt Lewin
கூர்ட் லெவின்
- (C) W.E. Deming
W.E. டெம்மிங்
- (D) Reed Richardson
ரீட் ரிச்சர்ட்சன்
59. Minimum wages limit for physically Disabled persons for availing employees state Insurance act benefit is
ஊழியர்களின் நிலை காப்பீட்டுச் சட்டத்தின் பலனைப் பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர் குறைந்தபட்ச ஊதிய வரம்பு
- (A) ₹ 35,000/-
- (B) ₹ 20,000/-
- (C) ₹ 40,000/-
- (D) ₹ 25,000/-
60. The negotiable instrument Act, 1881, is an act to define and amend the law relating to
செலாவணி முறிச் சட்டம், 1881-ன் படி மற்றும் திருத்த சட்டங்களின்படி வரையறுக்கப்பட்டது
- (A) Cheque
காசோலை
- (B) Promissory notes
உறுதிமொழி
- (C) Bill of exchange
மாற்றுச்சீட்டு
- (D) All the above
அனைத்தும்

61. Which of the following is considered as a natural element of loading?
பின்வருவனவற்றில் முன்னணியின் இயற்கையான உறுப்பு என _____ கருதப்படுகிறது.
- | | |
|------------------------------------|--------------------------------|
| (A) Continuity
தொடர்ச்சி | (B) Creativity
படைப்பாற்றல் |
| (C) Delegating
பிரதிநிதித்துவம் | (D) Humanism
மனிதநேயம் |
62. _____ refers to number of subordinates a superior can manage effectively.
ஒரு மேலதிகாரி திறம்பட நிர்வகிக்கக்கூடிய துணை அதிகாரிகளின் செயல் _____ ஆகும்.
- | | |
|---|---|
| (A) Unit of supervision
கண்காணிப்பு அலகு | (B) Span of control
கட்டுப்பாட்டின் வீச்சு |
| (C) Order
உத்தரவு | (D) Unit of control
கட்டுப்பாட்டு அலகு |
63. What is essence of management
ஒரு நிர்வாகத்தின் சாரம்சம் எனப்படுவது
- | | |
|------------------------------------|-----------------------------|
| (A) Co-Ordination
ஒருங்கிணைப்பு | (B) Planning
திட்டமிடல் |
| (C) Communication
தொடர்பு | (D) Organization
அமைப்பு |
64. Delegation of responsibility must be done with
இவற்றில் எது பொறுப்புகளை வழங்குகின்றன என்பதுடன் செயல்படும்
- | | |
|---------------------------|--------------------------------|
| (A) Dominance
ஆதிக்கம் | (B) Impatience
பொறுமையற்றது |
| (C) Empathy
அனுதாபம் | (D) Audacity
துணிச்சல் |
65. What is linked with performance appraisal
இவற்றுள் எது செயல்திறன் மதிப்பீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது?
- | | |
|--------------------------------|--------------------------------------|
| (A) Development
வளர்ச்சி | (B) Job design
வேலை வடிவமைப்பு |
| (C) Direction
வழி நடத்துதல் | (D) Job analysis
வேலை பகுப்பாய்வு |

66. The most important goal of business communication
இவற்றுள் எது வணிக தொடர்புகளின் மிக முக்கிய குறிக்கோள்?
- (A) ☒ Receiver understanding
பெறுநரின் புரிதல்
- (B) Organizational goodwill
அமைப்பின் நற்பெயர்
- (C) Receiver response
பெறுநரின் பதில்
- (D) Relationship between sender and receiver
அனுப்புநருக்கும், பெறுநருக்கும் இடையிலான உறவு
67. Undue stress regarding oral and written communication known as
இவற்றுள் எது வாய்வழி மற்றும் எழுதப்பட்ட தொடர்புகளால் அறியப்படும் தேவையற்ற மன அழுத்தம்?
- (A) Reticent apprehension
இடைவிடாத பயம்
- (B) ☒ Communication apprehension
தொடர் பயம்
- (C) Communication block
தொடர்பு தடை
- (D) Ambivalent reticence
தெளிவற்ற நிதானம்
68. _____ is reliability, predictability and good judgment in handling situation.
இவற்றுள் நம்பகத்தன்மை, முன்கணிப்பு மற்றும் சூழ்நிலையைக் கையாள்வதில் சிறந்த தீர்ப்பு எது?
- (A) Loyalty
விசுவாசம்
- (B) Integrity
நேர்மை
- (C) ☒ Consistency
நிலைத்தன்மை
- (D) Openness
வெளிப்படைத்தன்மை
69. The motivational process and not the motivators associated with
இவற்றுள் எவை ஊக்கமளிக்கும் செயல்முறை மற்றும் தொடர்புடைய ஊக்கிகள் அல்ல
- (A) ☒ Need hierarchy theory
படிநிலைக் கோட்பாடு தேவை
- (B) Motivators theory
தூண்டுதல் கோட்பாடு
- (C) Berg theory
பெர்க் கோட்பாடு
- (D) Two factors theory
இரு காரணி கோட்பாடு

70. Which of the following is used for describing the payment of special compensation tied to performance?
செயல்திறனுடன் தொடர்புடைய சிறப்பு இழப்பீடுத் தொகையை விவரிப்பதற்கு பின்வருவனவற்றில் எது பயன்படுகிறது?
- (A) Overtime wages
கூடுதல் நேர ஊதியம்
- (B) Benefit
நன்மை
- (C) Tax
வரி
- (D) Incentive bonus
ஊக்க போனஸ்
71. Double taxation relief for incomes taxed in the countries with no agreement exist is governed by
எந்த ஒப்பந்தமும் இல்லாத நாடுகளில் வரி விதிக்கப்பட்ட வருமானங்களுக்கு பின்வரும் இரட்டை வரிவிதிப்பு நிவாரணம் இவற்றில் எது நிர்வகிக்கப்படுகிறது?
- (A) Section 89
பிரிவு 89
- (B) Section 91
பிரிவு 91
- (C) Section 92
பிரிவு 92
- (D) Section 93
பிரிவு 93
72. Which of the following income is agricultural income?
பின்வரும் வருமானங்களில் எது விவசாய வருமானம்?
- (A) Income from poultry farm
கோழிப்பண்ணை மூலம் வரும் வருமானம்
- (B) Income from dairy farm
பால் பண்ணையிலிருந்து வரும் வருமானம்
- (C) Rent received from agriculture land
விவசாய நிலத்திலிருந்து பெறப்பட்ட வாடகை
- (D) Dividend in agriculture
விவசாயத்தில் ஈவுத்தொகை
73. The rate of tax deducted at source on rental payment of plant, machinery or equipment is
ஆலை, இயந்திரங்கள் அல்லது உபகரணங்களுக்கு வாடகை பணம் செலுத்தியதிலிருந்து கழிக்கப்படும் வரி விகிதம் என்ன?
- (A) 7%
- (B) 5%
- (C) 3%
- (D) 2%

74. Which of the following is not a tax saving Investment?

பின்வருவனவற்றில் எது வரி சேமிப்பு முதலீடு அல்ல

(A) Fixed Deposit
நிலையான வைப்பு

(B) Home Loan Repayment
வீட்டுக்கடன் திரும்பிச் செலுத்துதல்

(C) Public Provident Fund
பொது வருங்கால வைப்புநிதி

(D) Life Insurance Premium
ஆயுள் காப்பீட்டு பிரீமியம்

75. What percent of income from compensation on disaster is exempted from tax liability?

பேரிடர் மீதான வருமான இழப்பீட்டில் எவ்வளவு சதவீதம் வரிப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

(A) 50%
(C) 25%

(B) 100%
(D) 75%

76. A return of income when notified as defective has to be rectified within

வருமான தாக்கலில் உள்ள குறைபாடுகளை எத்தனை நாட்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும்?

(A) 60 days
60 நாட்கள்
(C) 30 days
30 நாட்கள்

(B) The Financial year
நிதி ஆண்டு
(D) 15 days
15 நாட்கள்

77. Which sections of the Income Tax, 1961 deals with the income under the head "income from House Property"?

வருமான வரியின் எந்தப் பிரிவுகள், 1961 "வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்" என்ற தலைப்பின் கீழ் வருமானத்தைக் கையாள்கிறது?

(A) Section 6 to 9
பிரிவு 6-9
(C) Section 38 to 44
பிரிவு 38-44

(B) Section 61 to 68
பிரிவு 61-68
(D) Section 22 to 27
பிரிவு 22-27

78. The maximum amount of exemption of gift from a non-relation is

உறவினர் அல்லாதவர் தரும் பரிசுக்கு அதிகபட்ச விலக்கு எவ்வளவு?

(A) ₹ 30,000/-
(C) ₹ 45,000/-

(B) ₹ 25,000/-
(D) ₹ 50,000/-

79. The rate on Tax Deducted at source from winning from lottery
லாட்டரியில் பெற்ற செல்வத்திலிருந்து கழிக்கப்படும் வரியின் விகிதம் என்ன?
- (A) 5% (B) 30%
(C) 20% (D) 25%
80. The provisions regarding Tax deducted at source on salary are contained in
சம்பளத்தில் கழிக்கப்பட்ட வரி தொடர்பான விதிகள் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
- (A) Section 190 பிரிவு 190 (B) Section 196 பிரிவு 196
(C) Section 192 பிரிவு 192 (D) Section 191 பிரிவு 191
81. In sale management, SFA stands for
விற்பனை நிர்வாகத்தில் SFA என்றால்
- (A) Sales Force Automation விற்பனை படை ஆட்டோமேசன் (B) Sales Factor Activation விற்பனை காரணி செயல்படுத்தல்
(C) Sales Force Activation விற்பனை படை செயல்படுத்தல் (D) Sales Force Achievement விற்பனை படை சாதனை
82. Inventory ratio is also known as
சரக்கு விகிதம் _____ எனவும் அழைக்கப்படும்.
- (A) Profitability ratio இலாப விகிதம் (B) Stock turnover ratio பங்கு விற்றுமுதல் விகிதம்
(C) Velocity ratio வேக விகிதம் (D) Sales ratio விற்பனை விகிதம்
83. Purpose of sales budget is to achieve the objective of
விற்பனை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என்பதன் நோக்கம் _____ ஆகும்.
- (A) Production department உற்பத்தி துறை (B) Maintenance department பராமரிப்பு துறை
(C) Marketing department சந்தைப்படுத்துதல் துறை (D) Sales department விற்பனை துறை

84. The final stage in the Consumer Decision Making model is
நுகர்வோர் முடிவெடுக்கும் மாதிரியின் இறுதிநிலை என்ன?

- | | |
|--|---|
| (A) Pre - Purchase
முன் கொள்முதல் | (B) Evaluation of alternatives
மாற்ற மதிப்பீடு |
| (C) Post - Purchase
பிந்தைய கொள்முதல் | (D) Purchase
கொள்முதல் |

85. _____ are directed towards proposed expenditures for new project and often require special financing.

ஒரு புதிய திட்டத்திற்கான முன்மொழியப்பட்ட செலவீனங்களை நோக்கி இயக்கப்படும் மற்றும் பெரும்பாலும் சிறப்பு நிதிக்கு _____ தேவைப்படுகிறது.

- | | |
|-------------------------------------|-------------------------------------|
| (A) Sales budget
விற்பனை பட்ஜெட் | (B) Capital budget
மூலதன பட்ஜெட் |
| (C) Stock budget
பங்கு பட்ஜெட் | (D) Unit budget
அலகு பட்ஜெட் |

86. _____ manage a company's brand and product line.

ஒரு நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் தயாரிப்பு வரிசையை நிர்வகிப்பவர் யார்?

- | | |
|---|--|
| (A) Brand Managers
பிராண்ட் மேலாளர் | (B) Brand assistants
பிராண்ட் உதவியாளர் |
| (C) Brand associate
பிராண்ட் அசோசியேட் | (D) Brand executives
பிராண்ட் நிர்வாகி |

87. The literal meaning of trademark is

வர்த்தக முத்திரையின் நேரடி அர்த்தம் என்ன?

- | | |
|---|---------------------------------------|
| (A) Master of trade
வணிகத்தின் தலைமை | (B) Matter of trade
வர்த்தக பொருள் |
| (C) Mark of trade
வர்த்தக அடையாளம் | (D) None of these
எதுவும் இல்லை |

88. Generic advertng, also known as _____ demand advertng.

பொதுவான விளம்பரம், _____ தேவையான விளம்பரம் எனவும் அழைக்கப்படும்.

- | | |
|------------------------|-------------------------|
| (A) Brand
பிராண்ட் | (B) Award
விருது |
| (C) Respect
மரியாதை | (D) Reputation
புகழ் |

89. In oligopoly, the products are
ஒலிகோபோலி மார்க்கெட்டில், தயாரிப்புகள் _____ ஆகும்.
- (A) Differentiated only
வேறுபடுத்தப்பட்டது மட்டும்
- (B) Homogeneous only
ஒரே விதமான
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None
எதுவும் இல்லை
90. The perfectly competitive firms doubles its output, then its total revenue
முற்றிலும் போட்டி நிறுவனங்கள் அதன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும்போது, அதன் மொத்த வருவாய் _____ ஆகும்.
- (A) Decreases
குறையும்
- (B) Doubles
இரட்டிப்பாகிறது
- (C) Cannot be determined
தீர்மானிக்க முடியாது
- (D) None
எதுவும் இல்லை
91. Loss arising due to a risk exposure retained or assured is known as
இழப்பு ஏற்படுவதை மீட்க அல்லது உறுதி செய்கின்ற ஆபத்தை வெளிப்படுத்துவதை தெரிவிப்பது
- (A) Risk retention
ஆபத்து தக்கவைப்பு
- (B) Risk sharing
ஆபத்து பகிர்வு
- (C) Risk reduction
ஆபத்து குறைப்பு
- (D) Risk financing
ஆபத்து நிதி
92. Risk and Premium are fixed on the basis of
ஆபத்து மற்றும் பிரீமியம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் முறை
- (A) Strategic methods
மூலோபாய முறை
- (B) Probability methods
நிகழ்தகவு முறை
- (C) Survey methods
கணக்கெடுப்பு முறை
- (D) Scientific methods
அறிவியல் முறை
93. The doctrine of subrogation is the supplementary principle of
துணைக் கோட்பாடு என்பது துணை கொள்கையின் _____ எனப்படும்.
- (A) Insurance
காப்பீடு
- (B) Bailment
பிணை
- (C) Indemnity
இழப்பெதிர் காப்பு
- (D) Surety
உறுதி

94. An expenditure that is not written off in one accounting period is termed as
ஒரு கணக்கியல் காலத்தில் எழுதப்படாத செலவு _____ என அழைக்கப்படுகிறது.

(A) Revenue expenditure
வருவாய் செலவு

(B) Deferred expenditure
ஒத்திவைக்கப்பட்ட செலவு

(C) Capital expenditure
மூலதன செலவு

(D) Current expenditure
தற்போதைய செலவு

95. The expected value of losses varies directly with the
எதிர்பார்க்கப்படும் இழப்புகளின் மதிப்பு நேரடியாக மாறுவது _____ காலத்தில் ஆகும்.

(A) Fixed period
நிலையான காலம்

(B) Financial period
நிதி காலம்

(C) Fluctuating period
ஏற்ற இறக்கமான காலம்

(D) Time period
காலகட்டம்

96. How many components are there in remuneration?
ஊதியத்தில் எத்தனை கூறுகள் உள்ளன?

(A) 5
(C) 2

(B) 3
(D) 7

97. Which of these is an internal factor influencing remuneration?
இவற்றில் எது ஊதியத்தை பாதிக்கும் உள் காரணியாகும்?

(A) Cost of living
வாழ்க்கை செலவு

(B) Business strategy
வணிக உத்தி

(C) Legislations
சட்டம்

(D) Society
சமூகம்

98. _____ are also called "Payment by Results".
இவற்றில் எது "முடிவுகளின் மூலம் பணம் செலுத்துதல்" என்று அழைக்கப்படுகிறது?

(A) Claims
கோரிக்கை

(B) Allowances
கொடுப்பனவு

(C) Incentives
ஊக்கத்தொகை

(D) Fringe benefits
விளிம்பு நன்மை

99. Which of these are not part of remuneration model?

இவற்றில் எது ஊதிய மாதிரியின் ஒரு பகுதியாக இல்லை?

(A) Job analysis
வேலை பகுப்பாய்வு

(B) Job description
வேலை விவரம்

(C) Job hierarchy
வேலை படிநிலை

(D) Job evaluation
வேலை மதிப்பீடு

100. Capital expenditure are shown is

மூலதன செலவுகள் _____ இல் காட்டப்படும்.

(A) Trading account
வர்த்தக கணக்கு

(B) Profit and loss account
இலாப மற்றும் இழப்பு கணக்கு

(C) Credit account
கடன் கணக்கு

(D) Balance Sheet
இருப்புநிலை

